



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் - 641 003

முனைவர். ஏ. சோமசுந்தரம் Ph.D.,
மக்கள் தொடர்பு அலுவலர்
கைப்பேசி: 94890 56730

தொலைபேசி: 0422 - 6611302
நிகரி: 0422 - 2431821
மின்னஞ்சல்: pro@tnau.ac.in

பெறுநர்,
ஆசிரியர்,

தேதி: 5-4-2017

ஐயா,

கீழே குறிப்பிடப்பட்டுள்ள செய்தி விவரத்தினை தங்களது மேலான நாளிதழில் பிரசரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

செண்டுமல்லி வளர்ப்போம், நூற்புமுக்களை குறைப்போம்

நூற்புமுக்களின் தாக்குதல் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்புணர்ச்சி விவசாயிகளிடையே குறைவாக உள்ளது. ஒரே வகையான காய்கறிப் பயிரினையோ அல்லது மற்ற பயிரையோ தொடர்ச்சியாக பயிரிடுவதன் மூலம் இத்தகைய நூற்புமுக்கள் மண்ணில் தங்கி இனத்தை பெருக்கி அடுத்தடுத்து பயிர் செய்யும்போது அதிக அளவில் மகசுல் குறைய வாய்ப்புள்ளது.

காய்கறிப்பயிர்களில் பட்டம் இல்லா (non-season) நேரத்தில் பயிர்க்கழிச் சுற்றும் முறையில் செண்டுமல்லியை பயிரிடுவதன் மூலம் நூற்புமுக்களை நன்றாக கட்டுப்படுத்த முடியும். செண்டுமல்லி வேரிலிருந்து ஆல்பா-டெரிதினைல் (alpha terthinal) என்ற வேதிப்பொருள் சுரக்கிறது. இவ்வேதிப்பொருள் மண்ணில் நூற்புமுக்கள், பூஞ்சாணம், பாக்ஷரியா, வைரஸ் மற்றும் ஓருசில பூச்சிகளை கொல்லும் உயிர் கொல்லி பண்பினை கொண்டது. இந்த ஆல்பா-டெரிதினைல் மண்ணில் உள்ள நூற்புமுக்கள் மற்றும் மண்ணில் உள்ள உயிர்களை முட்டைகளின் மீது வேதியியல் பாதிப்பினை ஏற்படுத்தி முட்டை பொறிக்கும் திறனை பெருமளவு குறைக்கிறது. இதனால் இவ்வுயிர் கொல்லிகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு மண்ணில் உள்ள இவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப்படுகிறது. செண்டுமல்லி உயிருள்ள பயிரின் வேரிலிருந்தே ஆல்பா-டெரிதினைல் சுரக்கிறது. ஆதலால் பயிர் கழிச் சுற்றும் காய்கறிப்பயிர்களுடன் செண்டுமல்லியை ஊடுபயிராக குறுகிய காலத்திற்கு (2-3 மாதம்) பயிரிடுவதால் நூற்புமுக்களை கட்டுப்பட்டில் நல்ல பலனை பெறமுடியும்.

எனவே காய்கறிப்பயிர்களுடன் செண்டுமல்லியை பயிர் கழிச் சுற்றும் பின்பு கோடை உழவு செய்தல் மூலம் “வருமுன் காப்போம்” என்ற பழையாழிக்கு ஏற்ப காய்கறிப்பயிர்களால் நூற்புமுக்களை கட்டுப்படுத்தி அதிக மகசுல் பெறமுடியும்.

முனைவர் ச. சுப்ரமணியன் மற்றும் முனைவர் கி. பூர்ணமிரா

நூற்புமுகியல் துறை

மக்கள் தொடர்பு அலுவலர்